



தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோவில் அருகில்), எஸ்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி எண். 24347590

ஆணை நாள் – 03.11.2020

முன்னிலை

**திரு. சு.முத்துராஜ், பி.ஏ., பி.எல்.,
மாநிலத் தகவல் ஆணையர்**

வழக்கு எண். SA11539/D/2019

திரு. V.R. சண்முகமூர்த்தி,

... மேல்முறையீட்டாளர்

/எதிர்/

பொதுத்தகவல் அலுவலர்/
தலைமை ஆசிரியர்,
காந்தி கல்வி நிலைய மேல்நிலைப்பள்ளி,
கூகலூர், ஈரோடு

... பொது அதிகார அமைப்பு

பார்வை:

மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1)-ன்கீழ் மனு செய்த நாள்	20.07.2019
பொதுத் தகவல் அலுவலர் பதில் அளித்த நாள்	08.08.2019
பிரிவு 19(1)-ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவின் நாள்	24.08.2019
முதல் மேல்முறையீட்டு அலுவலரின் பதில் நாள்	17.09.2019
பிரிவு 19(3)-ன் கீழான இரண்டாம் மேல்முறையீட்டு மனுவின் நாள்	14.11.2019

ஆணை

தமிழ்நாடு அரசால் COVID-19 காரணமாக ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் நேரடியாக விசாரணை செய்ய இயலாததால், இன்று (03.11.2020) தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மனுதாரர் திரு. V.R.சண்முகமூர்த்தி, அவர்கள் மற்றும், பொதுத்தகவல் அலுவலர்/ திரு. சுரேஷ்குமார்,, தலைமையாசிரியர், காந்தி கல்வி நிலைய மேல்நிலைப்பள்ளி, கூகலூர், ஈரோடு அவர்களும் .இன்றைய தொலைபேசி விசாரணையில் பங்கேற்றார்கள்.

2. மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, சட்டப்பிரிவு 6(1)-ன்கீழ் அனுப்பியுள்ள மனுவில்,

1. 21.08.2018க்கு பின்னர் காந்தி கல்வி நிலையம் மேல்நிலைப்பள்ளி, கூகலூர் (அரசு நிதி உதவி பெறும் பள்ளி) மேற்படி படித்த ஆசிரியர் ஆசிரியைகள் விபரம்,

2. 21.08.2018க்கு பின்னர் பள்ளிச் செயலாளர் மற்றும் துறைத்தலைவரின் முன் அனுமதியினை பெற்றுப் படித்த ஆசிரியர் ஆசிரியைகள் எண்ணிக்கை விபரம்,

3. 21.08.2018க்கு பின்னர் முறையாக துறைத்தலைவரின் முன் அனுமதியினை பெற்றவர்கள் விபரம்,

4. 21.08.2018க்கு பின்னர் முறையாக துறைத்தலைவரின் முன் அனுமதியினை பெற்றவர்கள் விபரம், பணிப் பதிவேட்டில் பதியப்பட்ட விபரம் தகவலாக வழங்க கோரியுள்ளார்.

3. மனுதாரர் மேற்குறிப்பிட்டவாறு தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1) மற்றும் 19(3)-ன் கீழான தனது முதல் மற்றும் இரண்டாவது மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார். மனுதாரரின் இரண்டாவது மேல்முறையீட்டு மனு இன்று (03.11.2020) தொலைபேசி வாயிலான விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

4. இன்றைய தொலைபேசி வாயிலான விசாரணையில் மனுதாரர் தனக்கு முழுமையான தகவல்கள் வழங்கப்படவில்லை என தெரிவித்தார்.

5. இன்றைய விசாரணை முடிவில், இவ்வாணை கிடைக்கபெற்ற 10 தினங்களுக்குள் மனுதாரர் கோரியுள்ள அனைத்து தகவல்களையும் வழங்க பொதுத்தகவல் அலுவலருக்கு உத்தரவிடப்பட்டு, இவ்வழக்கு முடித்துவைக்கப்படுகிறது.

மனுதாரருக்கு உரிய தகவல்கள் வழங்கப்படவில்லை எனில் இவ்வாணையத்தின் 9499933592 என்ற எண்ணிற்கு தெரிவிக்கலாம் என மனுதாரருக்கு அறிவுறுத்தப்படுகிறது.

ஓம்/-(ச.முத்துராஜ்)
மாநில தகவல் ஆணையர்

/ஆணையத்தின் ஆணைப்படி/

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 11539/D/2019

பொது அதிகார அமைப்பு:-

பொதுத்தகவல் அலுவலர்/

தலைமை ஆசிரியர்,

காந்தி கல்வி நிலைய மேல்நிலைப்பள்ளி,

கூகலூர், ஈரோடு

மனுதாரர்:-

திரு. V.R. சண்முகமூர்த்தி,

12, மெயின் ரோடு,

இராதாகிருஷ்ணன் கோவில் எதிரில்,

கூகலூர், கோபி வட்டம்-638 313,

ஈரோடு மாவட்டம்